

பாஸ்கா ஆம் வாரம் - ஞாயிறு

முதல் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்று நமக்கொரு துணையாளரைத் தந்து ஆசீர்வதிக்கும் இறை அன்பை அனுபவிக்க, இன்றைய பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

தூய ஆவியாரை நம்மிடையே தந்திருக்கும் இறைவன், தூய்மையானவர்களாய், அவர்தம் கட்டளைகளை கடைப்பிடிப்பவர்களாய் வாழ்வே எதிர்பார்க்கிறார்.

கண்ணால் காண இயலாதவர்

இதயத்தால் எண்ண முடிந்தவர்.

நாம் மற்றவர்கள் போலன்றி, அறிய முடியவில்லையே என கூறாமல், அனுபவித்து அறிவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பேதுருவும், யோவானும் சமாரியர்கள் மீது கை வைத்து, தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளச் செய்கிறார்கள். கடவுளின் வார்த்தையை அறிந்ததால், அவற்றிற்குப் பணிந்து நடந்ததால் தான் தூய ஆவியார் அவர்களுக்குள் நிலைப்படுகிறார். நாமும் கடவுளின் வார்த்தைகளை வாழ்வில் செயல்படுத்துவோம். தூய ஆவியாரைத் துணையாக்கிக் கொள்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியை, இயேசு கிறிஸ்து திருத்தூதர்களுக்கு வழங்குவதைக் காண்கிறோம்.

நாம் நமது தந்தையாக இறைவன்மீது அன்பு கொண்டிருந்தால், அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அன்பு, பொறுமை, தாழ்ச்சி முதலிய தூய ஆவியின் கனிகள் நமக்குள் இருந்தால், அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பது எளிது. தூய ஆவியாரின் துணை வேண்டி, தூய உள்ளத்தோடு இப்பலியில் மன்றாடுவோம். துணையாளரைப் பெற்றுக் கொள்வோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. தூய ஆவியைப் பெற்றுக் கொள்ள அழைப்பவரே எம் இறைவா!

திரு அவையை வழிநடத்த நீர் தேர்ந்து கொண்ட திரு அவைத் தலைவர்கள், பணியாளர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டு, தூய ஆவியாரின் துணையோடு, இறை மக்களை இறைப்பாதையில் வழிநடத்தவும், தூய ஆவியின் கனிகளைப் பெற்று, மக்களை வழிநடத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன் என்றவரே எம் இறைவா!

எம் நாட்டின் நிலையைக் கண்பாரும் இறைவா. நாட்டின் அடிப்படைத் தேவைகள் உணவு, சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்து வளங்களும் குறைந்து, மக்கள் இன்னலுறுவதை மாற்றும் வல்லமை உம்மிடமே உண்டு என்று விசுவசிக்கும் நாங்கள் நல்ல மாற்றத்தை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியை அறிந்து கொள்ளச் செய்பவரே எம் இறைவா!

உலகக் காரியங்களுக்காக பயணிக்கும் வேளைகளில், உண்மையின் பாதையில் வழிநடக்கவும், அதற்கான போராட்டங்களையும் சவால்களையும் தூய ஆவியின் துணையுடன் எதிர்கொண்டு, சமூக மாற்றத்திற்குப் பாதை அமைக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் தெய்வமே எம் இறைவா!

கோடை மழை பொழிந்து, வெப்பம் வேளாண்மை சிறப்படையவும், நோய் தொற்று குறைந்து, இயல்பு வாழ்வுக்கு மீண்டு வரவும், மாணவர்களின் எதிர்காலம் சிறப்படையவும், குடும்பங்களில் அமைதி மகிழ்ச்சி பெருகவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமதருளால் பெற்று மகிழவும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com